



உலகளாவிய கோவிட்-19 (COVID-19) தொற்று பரவலின்போது ப்ராம்ப்ட்டன் நகரின் வசந்த காலம்

ப்ராம்ப்ட்டன், ON (ஏப்ரல் 30, 2020) – கதகதப்பான வசந்த வானிலை வரவிருக்கும் நிலையில், உலகளாவிய கோவிட் – 19 (COVID-19) தொற்று பரவலின்போது உடல்ரீதியான சமூக விலகலின் முக்கியத்துவம் பற்றி குடியிருப்புவாசிகளுக்கு நினைவூட்ட ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் விரும்புகிறது. சமூகத்தினரிடயே கோவிட் – 19 (COVID-19) தொற்று பரவலை மட்டுப்படுத்த, பின் வரும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு குடியிருப்பு வாசிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உடல்ரீதியான சமூக விலகல் ஒழுங்குமுறைகளுக்கு இணங்காத தனி நபர்கள் மீது, [ப்ராம்ப்ட்டன் கோவிட்-19 அவசரநிலை நடவடிக்கைகள் உப சட்டம் \(Brampton COVID-19 Emergency Measures By-law\)](#) கீழாக ஒவ்வொரு விதிமீறலுக்குமாக, குறைந்தபட்சமாக \$500 விருந்து அதிகபட்சமாக \$100,000 வரையிலான அபராதமோ, அல்லது அவசர நிலை மேலாண்மை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் (Emergency Management and Civil Protection Act (EMCPA)) கீழாக வேறு அபராதங்களோ விதிக்கப்படலாம்.

வசந்தகாலத்தை வரவேற்க தூய்மை செய்தல் மற்றும் கேரேஜ் கழிவுப்பொருட்களை விற்பனை செய்தல் வருடத்தின் இந்தச் சமயத்தில், வசந்தகாலத்தை வரவேற்பதற்காக செய்யும் தூய்மைப்பணியின் போது தங்களுக்கு வேண்டாத, கேரேஜ்-இல் அடைந்து கிடக்கும் பொருட்களை விற்கவோ, மற்றவர்களிடம் இருக்கின்ற வேண்டாத பொருட்களை அவர்களிடமிருந்து வாங்கவோ செய்வார்கள். EMPCA யின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய உடல் ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு மீதான ஆபத்து கருதி இப்படியான கேரேஜ் விற்பனையானது அனுமதிக்கப்படுவதில்லை. இதில் பொருட்களைத் தொடுவது மற்றும் கையாளுவதினால், அவற்றின் மேற்பரப்பு மூலமாக கோவிட் – 19 தொற்றுப்பரவலுக்கான தேவையற்ற ஒரு சந்தர்ப்பம் உண்டாகிவிடுகிறது. கேரேஜ்-இல் இருக்கின்ற தேவையற்ற பொருட்களின் விற்பனையானது அத்தியாவசியமல்லாத ஒரு வணிகமாக கருதப்படுகிறது; இது பொதுமக்களை கூட்டம் சேர்த்து சமூக விலகலுக்கு தேவையான இடைவெளியில்லாமல் மிக அருகாமையில் நெருங்கிவிடும் ஆபத்து இருக்கிறது. அப்படியும் மீறி ஏதேனும் கேரேஜ் விற்பனை பற்றி எச்சரிக்கை கொடுக்கப்பட்டால் சட்ட அமலாக்கத்துறையினர் அந்த விதிமீறலுக்கான நடவடிக்கை எடுத்து அபராதமும் வித்திக்க நேரும்.

ஏப்ரல் 20 தேதி நிலவரப்படி, ஒவ்வொரு வீட்டாரும் தங்களின் வீட்டின் குப்பைகளை அள்ளிச்செல்ல வெண்டிய நாளன்று, கூடுதலாக இரண்டு குப்பை நிறைத்த பைகளை அதற்கான இடத்தில் குப்பை பைகளுக்கான அட்டையில்லாமல், வைக்கலாம். பாத்திர பண்டங்கள் கொள்கலன்கள் சேகரிக்கப்படமாட்டாது

குப்பை சேகரிக்கும் பணியாட்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கூடுதல் குப்பை பைகளை சேகரித்து செல்ல மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும். குப்பை பைகளுக்கான அட்டைகளை வாங்கி

வைத்திருக்கும் குடியிருப்புவாசிகள், அடுத்த அறிவிப்பு வரும் வரை அவற்றைத் தங்கள் வசமே வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒரு குப்பைத் தோட்டிக்குள்ளாக அல்லது குப்பை பைக்குள்ளாக அடங்காத பெரிய பொருட்கள் சேகரிக்கப்படமாட்டாது; இதையும் குடியிருப்புவாசிகள் நினைவில் கொள்ள வேண்டும்:

- குப்பை பை வைக்கும் தோட்டி;
- அபார்ட்மெண்ட்/காண்டோமினியங்கள் ; அல்லது
- சமுதாய மறுசுழற்சி மையங்களில் (CRCக்களில்) ஏற்கப்படுகின்றன.

தாங்கள் உபயோகிக்கின்ற முக கவசங்கள், கையுறைகள் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிற வீட்டுபயோகம் செய்த கழிவுகளை குப்பைத் தோட்டியில் இட்டு அப்புறப்படுத்த குடியிருப்புவாசிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்; மறுசுழற்சி செய்துவிட வேண்டாம்.

நன்கொடையாக பொருட்களை அளிக்க விரும்பும் குடியிருப்புவாசிகள், டயாபிட்டிஸ் கனடா (Diabetes Canada) தோட்டிகளில் அல்லது வேறு அறக்கட்டளை நிறுவனத்தின் நன்கொடை பெறும் தோட்டிகளில் அந்த நன்கொடை பொருட்களை இட்டுச்செல்ல வேண்டாம்; ஏனென்றால் அந்த மாதிரி நன்கொடை பொருட்கள் இடும் தோட்டிகள் பீல் பிராந்தியம் முழுவதிலுமாக நிரம்பி வழிகிறது; இதனால் அவற்றை சேகரித்து செல்லவும் இயலாது. பீல் பகுதியின் CRCக்களிலும் இப்படியான சேகரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.

குடியிருப்புவாசிகள் உடனடியாக கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக தங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றே ஆக வேண்டும் என்ற அவசியம் இருக்குமேயானால், அவற்றை CRCக்களில் விட்டுச்செல்லலாம்; இங்கு அடுத்த அறிவிப்பு வரும் வரை அப்புறப்படுத்தலுக்கான கட்டணம் செலுத்த தேவையில்லை.

பீல் பகுதி CRCக்கள் தற்சமயம் எந்தவிதமான மின்னணுப் பொருட்கள், டயர்கள் பெரிய உருவத்திலான வீட்டுபயோகப் பொருட்கள் (அடுப்புகள், குளிர்ந்தன பெட்டிகள் மற்றும் பாத்திரம் கழுவும் எந்திரங்கள் போன்றவற்றையோ) அல்லது மேஜை நாற்காலிபோன்றவற்றை ஏற்றுக்கொள்வதில்லை.

சமுதாய மக்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு CRCக்களில் வழங்கப்படும் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன; இதனால் குடியிருப்புவாசிகள் தங்களுக்கான அப்புறப்படுத்தல் முறைகளுக்கு அதிக காலம் காத்திருக்க வேண்டும்.



பணி நேரம் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்க பொருட்கள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கான விவரம் அறிய குடியிருப்புவாசிகள் இந்த வலைப்பக்கத்திற்கு செல்லவும்: peelregion.ca/waste/community-recycling-centres .

பூங்காக்கள் மற்றும் செர்ரி ப்ளாஸ்ஸம் மலர்களை பார்வையிட வருதல்

நகருக்குச் சொந்தமான பின் வரும் இடங்களை உபயோகிப்பது தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை குடியிருப்புவாசிகள் நினைவில் வைக்க வேண்டும்:

- பூங்காக்களில் இருக்கும் விளையாட்டு மைதானங்கள் மற்றும் இதர கட்டிடங்கள்;
- கழுத்துப்பட்டை இல்லாமல் சுதந்திரமாக நாய்கள் உலாவுவதற்கான பூங்காக்கள்;
- பிக்கு நிறைவுகடைகள்;
- கட்டிடங்களுக்கு வெளியிலான விளையாட்டு வசதியமைப்புக்கள் மற்றும் உடற்குதி சாதனம்; இதில் விளையாட்டுக் களங்கள், கூடைப்பந்து மற்றும் டென்னிஸ் களங்களும் அடங்கும்;
- பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் சுற்றிலுமிருக்கும் நிலங்கள்: மற்றும்
- வாகனம் நிறுத்தும் இடங்கள்.

செர்ரி ப்ளாஸ்ஸம் பூக்கள் பூக்கின்ற இந்த பருவத்தில் அவற்றைக் காண்பதற்காக குடியிருப்புவாசிகள் தங்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் கூட்டமாக கூட வேண்டாம். கோவிட்-19 (COVID-19) தொற்று பரவல் காரணமாக அனைத்து பூங்காக்களும் மூடப்பட்டுள்ளன, மற்றும் உடல்நீதியான சமூக இடைவெளி விடுதல் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. நகர நிர்வாகமானது செர்ரி ப்ளாஸ்ஸம் மலர்கள் பூத்திருப்பதை வீடியோக்களாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே காண்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதை நீங்கள் வரும் நாட்களில் காணலாம்.

கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் திட்டம்

உடல்நீதியான சமூக இடைவெளி விடுதல் இன்னும் நடைமுறையில் இருப்பதன் காரணமாக, நகர நிர்வாகம் அறிவித்திருந்த கொல்லைப்புற தோட்டம் அமைக்கும் பணி மூலமாக குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளிலேயே அவரவர் வசதிக்கேற்ப கீரைகள் மற்றும் மூலிகைகளை வளர்த்து உள்ளூர் உணவு வங்கிகள் மற்றும் சமுதாய அமைப்புக்களுக்கு நன்கொடையாக வழங்கலாம். தேவையிருப்போருக்கு உணவு சரிசமமாக பங்கிட்டுவதை உறுதி செய்வதற்காக, உணவு வங்கிகள் மற்றும் நிறுவன அமைப்புக்களுக்கு இவற்றை வழங்க முன்வருவதற்கான ஒரு படிவம் இருக்கிறது. அதை பூர்த்தி செய்து தரலாம்.

இப்படி தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்களை (விதைகள் மற்றும் மண்) இலவசமாகப் பெற, மின்னஞ்சல் செய்யவும்: BramptonGreenCity@brampton.ca. தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் செயற்குறிப்புக்களை நகர நிர்வாகம் அளிக்கின்ற வலைப்பக்கம்: www.brampton.ca/parks.



புதிய விண்ணப்பதாரர்கள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். விதைகள் மற்றும் மண் போன்ற இடுபொருட்களை நன்கொடையாக அளிக்க விரும்பும் வணிகர்கள் அணுக வேண்டிய மின்னஞ்சல்: bramptongreencity@brampton.ca

மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள் இன்ஸ்ட்டாகிராம் (@patrickbrownont) வழியாக தோட்டம் அமைப்பதில் வல்லுனராகிய ஃப்ரான்க் ஃப்லோர்சு ("Frankie Flowers") அவர்கள், மற்றும் வார்டுகள் 2 மற்றும் 6 க்கான நகர்மன்ற கவுன்சிலராகிய டக் வில்லன்ஸ் ஆகியோருடன் ஒரு உரையாடல் செய்யவிருக்கிறார்' இது மே மாதம் 4 ஆம் தேதி மாலை 3:30 மணிக்கு நடைபெறும். குடியிருப்புவாசிகள் இந்த நேரலை உரையாடலில் கலந்துகொண்டு கொல்லைப்புற தோட்டம் அமைத்தல் பற்றி தெரிந்துகொள்ளலாம்; தோட்டம் அமைப்பதற்கான செயல் குறிப்புகள் மற்றும் சில விஷயங்களை அறியலாம்.

வீட்டிலேயே பொழுதுபோக்குதல்

அடுத்த அறிவிப்பு வரும் வரையில் நகரின் அனைத்து பொழுதுபோக்கு வசதியமைப்புக்களும் மூடப்பட்டிருக்கும் என்பதால் வீட்டில் இருந்தபடியே பொழுதுபோக்குவதற்கான 'ப்ராம்ப்ட்டன் பொழுதுபோக்கு' எனும் நிகழ்நேர நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; இதில் ப்ராம்ப்ட்டன் நகரவாசிகளை செயல்பாட்டுடன், களிப்புடன் மற்றும் ஈடுபாட்டுடன் வைத்திருக்க பல தரப்பட்ட வீடியோக்கள் மற்றும் அச்சிடக்கூடிய பயிற்சி வகுப்பு செயல்குறிப்புக்களை அறிமுகம் செய்துள்ளனர். அனைத்து வயதினர் மற்றும் அனைத்து வகையான ஈடுபாடுகளுக்குமான டிஜிட்டல் விஷயங்கள் இந்த மூன்று வகை பகுதிகளில் கிடைக்கின்றன: நிகழ்நேர உடந்தகுதி, கலை மற்றும் கைவினைப்பாடுகளில் சாகசங்கள், மற்றும் மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் கஃபே. இப்படியான செயல்பாடுகளுக்கு வருகை தரவும்: www.brampton.ca/recreation . வாரம்தோறும் புதுப்புது விஷயங்கள் சேர்க்கப்படும்.

கோவிட் -19 (COVID-19) தொற்றுப் பரவலை சமாளிக்கும் விதமாக, சமுதாய மக்களுக்கு ஆதரவளிக்கின்ற நகர நிர்வாகத்தின் முயற்சிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை புரியவும் www.brampton.ca/COVID19 அல்லது Twitter, Facebook மற்றும் Instagram ஆகியவற்றில் @CityBrampton ஐப் பின்தொடரவும்.

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca